



ශ්‍රී ලංකා මහ බැංකුව
இலங்கை மத்திய வங்கி
CENTRAL BANK OF SRI LANKA

தொடர்பூட்டல் திணைக்களம்

30, சனாதிபதி மாவத்தை, கொழும்பு 01, இலங்கை

தொலைபேசி : 2477424, 2477423, 2477418

தொலைநகல்: 2346257, 2477739

மின்னஞ்சல்: dcommunications@cbsl.lk, communications@cbsl.lk

வெப்தளம்: www.cbsl.gov.lk

பத்திரிகை வெளியீடு

வெளியீடுபவர்

பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம்

திகதி

2018 ஏப்பிரல் 08

நாணயக் கொள்கை மீளாய்வு: இல. 2 - 2019

மத்திய வங்கியின் நாணயச்சபை இன்று, 2019 ஏப்பிரல் 08, நடைபெற்ற அதன் கூட்டத்தில் கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்கு தீர்மானித்துள்ளது. அதன்படி, மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதம் என்பன முறையே 8.00 சதவீதமாகவும் 9.00 சதவீதமாகவும் காணப்படும். பொருளாதாரம் அதனது சாத்தியப்பாட்டு மட்டத்தை அடைவதனை இயலுமைப்படுத்தும் விதத்தில் நடுத்தர காலத்தில் பணவீக்கத்தினை நடு ஒற்றை இலக்க மட்டங்களில் உறுதியாக பேணவேண்டியதன் பரந்த நோக்குடன், உள்நாட்டுப் பொருளாதாரம், நிதியியல் சந்தை அதேபோன்று உலகளாவிய பொருளாதாரத்தின் அபிவிருத்திகள் என்பவற்றின் தற்போதைய மற்றும் எதிர்கால அபிவிருத்திகளை மிகக்கவனமாக பகுப்பாய்வு செய்ததன் பின்னர் நாணயச்சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது.

உண்மைப் பொருளாதார வளர்ச்சி குறைந்த மட்டத்தில் காணப்பட்டது

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தற்காலிக மதிப்பீடுகளுக்கிணங்க 2017ஆம் ஆண்டின் 3.4 சதவீதமென்ற திருத்தப்பட்ட வளர்ச்சியுடன் ஒப்பிடுமிடத்து 2018ஆம் ஆண்டில் 3.2 சதவீத மெதுவான வளர்ச்சியைப் பதிவுசெய்திருந்தது. 2018ஆம் ஆண்டின் வளர்ச்சியானது முக்கியமாக 4.7 சதவீத விரிவாக்கத்தைப் பதிவுசெய்த பணிகள் நடவடிக்கைகள் மற்றும் 4.8 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்த வேளாண்மைத் துறையின் மீட்சி என்பவற்றால் ஆதரவளிக்கப்பட்டிருந்தது. கட்டவாக்க நடவடிக்கைகளில் ஏற்பட்ட சுருக்கத்தின் காரணமாக கைத்தொழில் நடவடிக்கைகளின் வளர்ச்சி 2018 காலப்பகுதியில் 0.9 சதவீதத்திற்கு கணிசமானளவு மெதுவடைந்திருந்தது. கிடைக்கப்பெற்ற பொருளாதாரக் குறிகாட்டிகள் மற்றும் ஏனைய பொருளாதார அபிவிருத்திகளின் அடிப்படையில் நோக்குகின்றபோது மொ.உ.உற்பத்தி வளர்ச்சியானது 2019இல் முன்னேற்றமடைவதுடன் ஆனால் மெதுவான மட்டத்தில் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. சாதகமான நடுத்தர கால பணவீக்கத் தோற்றப்பாடு என்பவற்றுடன் இணைந்ததான போட்டித்தன்மை வாய்ந்த நாணய மாற்று வீதம் என்பவற்றின் ஆதரவினால் நடுத்தர காலத்தில் பொருளாதார வளர்ச்சியில் படிப்படியானதொரு மீட்சி ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், தொடர்ச்சியாகக் குறைந்த மட்டத்தில் காணப்படும் பொருளாதார வளர்ச்சியானது துரிதமாக பொருளாதார வளர்ச்சியை

மேம்படுத்தக்கூடிய கட்டமைப்புசார் சீராக்கங்களை மேற்கொள்ள வேண்டியதன் தேவைப்பாட்டை மேலும் வலியுறுத்துகின்றது.

அண்மைக் காலத்தில் பணவீக்கத்தில் ஏற்பட்ட உயர்வுக்கு மத்தியில், 2019 மற்றும் அதற்கு அப்பாலான காலப்பகுதியில் பணவீக்கம் நடு ஒற்றை இலக்க மட்டத்தில் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் ஆகியவற்றின் ஆண்டிற்கு ஆண்டு மாற்றங்களால் அளவிடப்பட்ட முதன்மைப் பணவீக்கம் ஒற்றை இலக்க மட்டத்திற்குக் கீழாகக் காணப்பட்டது. அண்மைக்கால பணவீக்கத்தின் அதிகரிப்பானது எரிபொருள் மற்றும் உணவல்லா வகைக்குள் காணப்படும் குறிப்பிட்ட சில விடயங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேல் நோக்கிய விலைத் திருத்தங்கள் என்பவற்றால் கண்டறியப்பட்டது. பொருத்தமான கொள்கைச் சீர்திருத்தங்களுடன் 2019 மற்றும் அதற்கு அப்பாலான காலப்பகுதியில் பணவீக்கமானது 4-6 சதவீதம் என்ற விரும்பப்பட்ட மட்டத்திற்குள் காணப்படுமென எறிவுகள் மற்றும் பணவீக்க எதிர்பார்க்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.

2019ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வெளிநாட்டுத் துறையின் செயலாற்றம் தொடர்ந்தும் முன்னேற்றமடைந்தது

அத்தியாவசியமற்ற இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதற்காக 2018ஆம் ஆண்டில் மத்திய வங்கி மற்றும் அரசாங்கம் என்பவற்றால் பின்பற்றப்பட்ட கொள்கை வழிமுறைகளுக்குப் பதிலிறுத்தும் வகையில் இறக்குமதிகளில் ஏற்பட்ட வீழ்ச்சி அவற்றுடன் ஏற்றுமதிகளில் ஏற்பட்ட தொடர்ச்சியான வளர்ச்சி என்பவற்றின் காரணமாக வணிக வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை 2019ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் சுருக்கமடைந்திருந்தது. மேலும், ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் தொழிலாளர் பணவனுப்பல்களில் மெதுவடைவிற்கு மத்தியில் 2019ஆம் ஆண்டின் முதல் காலாண்டுப் பகுதியில் ஏற்பட்ட அதிகரித்த சுற்றுலாப்பயணிகளின் வருகைகள் அவற்றுடன் தொடர்புடைய வருவாயை முன்னேற்றவதற்குத் உதவியிருந்தது. உலக நிதியியல் நிலைமைகளின் இலகுத்தன்மை மற்றும் குறிப்பாக, ஐக்கிய அமெரிக்கா உள்ளிட்ட முன்னேற்றங்கண்ட பொருளாதாரங்களில் நாணயக் கொள்கையின் கவனத்தில் ஏற்பட்ட நகர்வு என்பவற்றுடன் அரசாங்கப் பிணையங்கள் சந்தைக்கான வெளிநாட்டு முதலீடுகளின் உட்பாய்ச்சல்கள் அதிகரித்திருந்தது. ஏற்றுமதியாளர்களின் பரிமாற்றல்கள் மற்றும் பணவனுப்பல்களின் பருவகால உட்பாய்ச்சல்கள் என்பவற்றுடனான இவ்வபிவிருத்திகள் ஐக்கிய அமெரிக்க டொலர் மற்றும் ஏனைய முக்கிய நாணயங்களுக்கெதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்விற்கு இட்டுச்சென்றதுடன் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் தேறிய அடிப்படையில் உள்நாட்டுச் சந்தையிலிருந்து கணிசமானளவான வெளிநாட்டுச் செலாவணிகளை மத்திய வங்கி கொள்வனவு செய்வதற்கு இயலுமைப்படுத்தியிருந்தது. அதேவேளை, நாட்டிற்கான பன்னாட்டு முறிகளிலிருந்தான பெறுகைகளின் கிடைப்பனவானது மொத்த அலுவல்சார் ஒதுக்கத்தை 2019 மாச்சு இறுதியில் மதிப்பிடப்பட்ட ஐ.அ.டொலர் 7.6 பில்லியனுக்கு அதிகரித்திருந்ததுடன் 4.2 மாதங்களுக்கான இறக்குமதி இயலளவையும் வழங்கியிருந்தது.

2019இன் முதல் இரண்டு மாதங்களில் தனியார் துறைக்கான கொடுகடனின் வளர்ச்சி மெதுவடைந்திருந்தது

2019ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடனின் விரிவாக்கம் மெதுவடைந்திருந்ததுடன் 2018ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் அவதானிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தை மீள்திரும்பச் செய்திருந்தது. 2019 சனவரி மாதத்தில் தனியார் துறைக்கான கொடுகடன் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளுக்கான தேறிய மீள்கொடுப்பனவுகளைக்

காட்டியிருந்ததுடன் அதனைத் தொடர்ந்து 2019 பெப்புருவரியில் சிறிதளவான அதிகரிப்பைப் பதிவுசெய்திருந்தது. ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் விரிந்த பணத்தின் (M_{2b}) ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சியும் மெதுவடைந்திருந்தது. முன்னோக்கிப் பார்க்கையில் 2019ஆம் ஆண்டில் தனியார் துறை கொடுகடன் 13.5 சதவீதத்திற்கு வளர்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை, விரிந்த பணமானது (M_{2b}) 12.0 சதவீதத்திற்கு வளர்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஏறிவு செய்யப்பட்ட விரிந்த பணத்தின் (M_{2b}) வளர்ச்சியானது 2019ஆம் ஆண்டிற்கான பெயரளவு மொ.உ.உற்பத்தி வளர்ச்சியைக்காட்டிலும் சிறிதளவு அதிகமாகக் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றதுடன் அவ்வாறு காணப்படுமெனின் அது மிகையான கேள்வித் தூண்டல் பணவீக்க அழுத்தங்களை உருவாக்காத அதேவேளை பொருளாதார நடவடிக்கைகளுக்குப் போதுமானளவில் ஆதரவளிக்கக்கூடும்.

முன்னேற்றமடைந்த சந்தை திரவத்தன்மை நிலைமைகளைத் தொடர்ந்து சந்தை வட்டி வீதங்களில் படிப்படியானதொரு கீழ் நோக்கிய சீராக்கம் எதிர்பார்க்கப்படுகின்றது

2018 நவெம்பர் மற்றும் 2019 மாச்சு போன்ற மாதங்களில் இரண்டு படிமுறைகளால் நியதி ஒதுக்கு விகிதம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட 2.50 சதவீதப் புள்ளிக் குறைப்புடனான அண்மைக்கால நாணயக் கொள்கை தீர்மானத்திற்கான பதிலிறுப்புக்கள் மற்றும் அவற்றுடன் இணைந்ததான மத்திய வங்கியின் பொருத்தமான பகிரங்கச் சந்தை நடவடிக்கைகள் என்பவற்றின் காரணமாக உள்நாட்டுப் பணச் சந்தையில் திரவத்தன்மை நிலைமையானது கணிசமாக முன்னேற்றமடைந்தது. இது 2019ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதத்தை 45 சதவீதப் புள்ளிகளால் வீழ்ச்சியடைவதற்கு இட்டுச்சென்றதுடன் அது கொள்கை வீத வீச்சின் நடுப்பகுதியை அடைந்திருந்தது. 2019 மாச்சு மாதத்தில் நாட்டிற்கான பன்னாட்டு முறிகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட பெறுகைகளுக்கு மத்தியில் ஏற்பட்ட சாதகமான சந்தை மனோபாவம் என்பவற்றுடன் முன்னேற்றமடைந்த பணச் சந்தை திரவத்தன்மையின் காரணமாக அரசு பிணையங்கள் மீதான விளைவுகளும் 2019ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் கணிசமானளவு வீழ்ச்சியடைந்திருந்தது. இவ்வயிவிருத்திகளுக்கு மத்தியிலும், 2019ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஏனைய சந்தை வட்டி வீதங்கள் தொடர்ந்தும் உயர்ந்த மட்டங்களில் காணப்பட்டதுடன் மத்திய வங்கியும் இத்தகைய அடிப்படை வட்டி வீதங்கள் வீழ்ச்சியை கருத்திற்கொள்வதுடன் இவ்வடிப்படை வட்டி வீதங்கள் ஏனைய சந்தை வட்டி வீதங்களுக்கு அதிகரித்த வினைத்திறனான ஊடுகடத்தலை மேற்கொள்ளக்கூடிய வகையில் பொறிமுறைகளை செயற்படுத்தும்.

கொள்கை வட்டி வீதங்கள் அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணப்படும்

பொருளாதாரம் அதனது சாத்தியப்பாட்டு மட்டத்தை அடைவதனை இயலுமைப்படுத்தும் விதத்தில் நடுத்தர காலத்தில் பணவீக்கத்தினை நடு ஒற்றை இலக்க மட்டங்களில் உறுதியாக பேணவேண்டிய பரந்த நோக்குடன், உள்நாட்டு பொருளாதாரம் மற்றும் நிதிச் சந்தை என்பவற்றிலான தற்போதைய நிலைமைகளின் கீழ் நாணயச்சபையானது தற்போதைய நாணயக்கொள்கை நிலையினைத் தொடர்வது பொருத்தமானதொரு அவதானித்துள்ளது. நன்கு கட்டுப்படுத்தப்பட்ட பணவீக்கம் மற்றும் பணவீக்க எதிர்பார்க்கைகள் என்பன தரப்பட்ட நிலையில் உலக நிதியியல் சந்தைகளின் நிலமை, வர்த்தக மீதி, மற்றும் கொடுகடன் வளர்ச்சி என்பனவற்றின் தற்போதைய வளர்ச்சி தொடருமாயின் முன்னோக்கி செல்கையில் கொள்கை வட்டி வீதங்கள் குறைக்கப்படக்கூடுமெனவும் நாணயச்சபை கருதுகின்றது.

நாணயக் கொள்கைத் தீர்மானம்:

கொள்கை வீதங்கள் மாற்றமடையவில்லை

துணைநில் வைப்பு வசதி வீதம்	8.00%
துணைநில் கடன் வழங்கல் வசதி வீதம்	9.00%
நியதி ஒதுக்கு விகிதம்	5.00%

தகவல் குறிப்பு:

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி அவர்களால் பத்திரிகை மாநாடொன்று இன்று (2019 ஏப்பிரல் 08) பிற்பகல் 4.45 மணிக்கு இலங்கை மத்திய வங்கியின் ஜோன் எக்ஸ்பர் சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும்.

நாணயக் கொள்கை மீதான அடுத்த கிரமமான அறிக்கை 2019 மே 31ஆம் நாள் வெளியிடப்படும்.

தரவு இணைப்புகள்:

அட்டவணை 01: உண்மை மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (தற்காலிகமானவை)

பொருளாதார நடவடிக்கைகள்	ஆண்டிற்கு ஆண்டு % மாற்றம்									
	2017					2018				
	1ஆம் காலாண்டு	2ஆம் காலாண்டு	3ஆம் காலாண்டு	4ஆம் காலாண்டு	வருடாந்தம்	1ஆம் காலாண்டு	2ஆம் காலாண்டு	3ஆம் காலாண்டு	4ஆம் காலாண்டு	வருடாந்தம்
வேளாண்மை	-4.4	-2.6	-2.0	7.2	-0.4	5.1	5.6	4.0	4.5	4.8
கைத்தொழில்கள்	2.9	4.7	4.7	4.3	4.1	1.7	2.8	3.1	-3.6	0.9
பணிகள்	4.4	3.9	2.8	3.4	3.6	5.5	4.8	4.3	4.3	4.7
மொ.உ.உற்பத்தி	3.2	3.6	3.2	3.7	3.4	4.0	3.9	3.5	1.8	3.2

மூலம்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்

அட்டவணை 02: பணவீக்கம்

மாதம்		மாச் 18	யூன் 18	செத் 18	திசெ 18	சன 19	பெப் 19	மாச் 19
முதன்மைப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு % மாற்றம்)	கொடுவிக(2013=100)	4.2	4.4	4.3	2.8	3.7	4.0	4.3
	தேடுவிக(2013=100)	2.8	2.5	0.9	0.4	1.2	2.4	-
மையப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு % மாற்றம்)	கொடுவிக(2013=100)	3.4	3.4	3.8	3.1	5.5	5.4	5.6
	தேடுவிக(2013=100)	1.9	1.8	3.1	3.1	5.1	5.5	-

மூலம்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்

அட்டவணை 03: நாணயத் துறை அபிவிருத்திகள் (தற்காலிகமானவை)

குறிகாட்டி	வெளிநின்ற தொகை (ரூ.பில்லியன்)					ஆண்டிற்கு ஆண்டு % மாற்றம்				
	யூன் 18	செத் 18	திசெ 18	சன 19	பெப் 19	யூன் 18	செத் 18	திசெ 18	சன 19	பெப் 19
ஒதுக்குப் பணம்	999	1,011	961	949	963	12.0	11.2	2.3	2.1	2.7
விரிந்த பணம் (M _{2b})	6,748	6,933	7,128	7,111	7,189	14.9	13.1	13.0	11.5	11.4
தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள்	101	8	(67)	(129)	(103)	141.1	(27.0)	(155.1)	(201.3)	(189.2)
தேறிய உள்ளநாட்டுச் சொத்துக்கள்	6,646	6,926	7,195	7,240	7,292	8.6	13.1	16.3	15.8	15.1
அரசாங்கத்திற்கான தேறிய கொடுகடன்	2,273	2,427	2,515	2,625	2,672	1.7	9.2	16.0	18.2	19.0
அரசு கூட்டுத்தாபனங்களுக்கான கொடுகடன்	619	656	755	711	715	8.5	27.1	40.7	34.6	31.0
தனியார் துறைக்கான கொடுகடன்	5,156	5,356	5,561	5,557	5,565	14.9	15.4	15.9	14.8	13.6
விரிந்த பணம் (M ₄)	8,292	8,502	8,730	8,741	8,831	14.8	12.5	12.0	10.7	10.7

மூலம்: இலங்கை மத்திய வங்கி

அட்டவணை 04: வட்டி வீதங்கள்

வட்டி வீதம் (%)	செத் 18 முடிவில்	திசெ 18 முடிவில்	சன 19 முடிவில்	பெப் 19 முடிவில்	மாசு 19 முடிவில்	05 ஏப்பிரல் 19 இல் உள்ளவாறு
மத்திய வங்கியின் கொள்கை வீதங்கள்						
துணைநில் வைப்பு வசதி வீதம்	7.25	8.00	8.00	8.00	8.00	8.00
துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம்	8.50	9.00	9.00	9.00	9.00	9.00
நிறையேற்றப்பட்ட சராசரி அழைப்புப் பணவீதம்	8.40	8.95	9.00	8.96	8.51	8.50
திறைசேரி உண்டியல் விளைவுகள் (முதலாந்தரசு சந்தை)						
91-நாள்	8.56	-	-	9.55	9.39	9.24
182-நாள்	-	9.99	9.87	9.87	9.67	9.50
364-நாள்	9.51	11.20	10.69	10.67	10.40	10.15
கடன்வழங்கல் வீதங்கள்						
சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன்வழங்கல் வீதம் (வாராந்தம்)	11.74	12.09	12.27	12.51	12.23	11.94
சராசரி நிறையேற்றப்பட்ட கடன்வழங்கல் வீதம்	14.27	14.40	14.44	14.48	-	-
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய கடன்வழங்கல் வீதம்	14.22	14.44	14.41	14.60	-	-
வைப்பு வீதங்கள்						
சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதம்	8.69	8.81	8.85	8.88	8.98	-
சராசரி நிறையேற்றப்பட்ட நிலையான வைப்பு வீதம்	10.84	10.85	10.91	10.96	11.11	-
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்பு வீதம்	9.72	10.94	11.21	11.13	-	-

மூலம்: இலங்கை மத்திய வங்கி